

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

தேசிய கண்டுபிடிப்பு நிறுவனத்தின் (“நிறுவனம்”) 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டம் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் நிறுவனத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்று என்பன இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிறுவனம் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது நிறுவனத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிறுவனத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிறுவனத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு நிறுவனம் அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப்பரப்பு

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிறுவனத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து

செயற்படுவதற்கு நிறுவனத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- நிறுவனத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- நிறுவனத்தின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமுலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கல்லூரி இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும்,
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.5.1 இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

உரிய நிமயங்களுடான தொடர்புடன் இணங்காமை	முகாமைத்தவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
இலங்கை பொதுத் துறைக் கணக்கீட்டு நியம இலக்கம் 19 இன் 59 ஆம் பந்தியின் பிரகாரம் எதிர்பார்க்கப்படுகின்ற	2025 ஆம் ஆண்டு முதல் கணக்குகளில் பணிக் கொடை	இலங்கைப் பொதுத் துறை கணக்கீட்டு நியமத்தின் பிரகாரம்

நலன் திட்டம் கணக்கீடு செய்வதன் கீழ் பணிக்கொடை ஒதுக்கீடுகள் கணிப்பிடல் வேண்டும். எனினும் நிறுவனத்தால் ஆரம்பம் முதல் பணிக்கொடை செலுத்துவதற்காக நிதிக்கூற்றுக்களில் ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வில்லை.

செலுத்தவதற்காக ஒதுக்கப்படுகின்றது.

நிதி பணிக் கொடை ஒதுக்கீடு செய்வதற்காக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்தவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு உரிய கணக்காய்வுக் கட்டணம் ரூபா 219,480 மீளாய்வாண்டின் செலவினமாகக் கணக்கீடு செய்யப்பட்டதன் காரணமாக ஆண்டின் மிகை அப்பெறுமதியால் குறைத்தும், திரண்ட நிதியம் அப்பெறுமானத்தால் அதிகரித்தும் காண்பிக்கப்பட்டிருந்தது. மீளாய்வாண்டிற்கான கணக்காய்வு கட்டண செலவினம் கணக்கீடு செய்யப்படாமையின் காரணமாக ஆண்டின் மிகை அதிகரித்தும் நடைமுறைப் பொறுப்புக்கள் குறைத்தும் கணக்குகளில் காண்பிக்கப்பட்டிருந்தது.	எதிர்வரும் ஆண்டிற்குரிய கணக்காய்வுக் கட்டணத்தை மதிப்பீடு செய்து சரியாகக் கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	ஆண்டிற்குரிய செலவினங்கள் அட்டுறு அடிப்படையின் கீழ் மிகைக்கு எதிராக இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

1.6 சட்டங்கள், விதிகள் , பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 40(1) ஆம் பிரிவு	மீளாய்வாண்டின் போது நிறுவனத்தின் கணக்காய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வில்லை.	நிறுவனம் சிறிய அளவாக இருந்தமையால் கணக்காய்வு நடவடிக்கைகளுக்காக உள்ளகக் கணக்காளர் ஒருவர் காணப்படவில்லை. அந்த நடவடிக்கைகள் அமைச்சின் கணக்காய்வுப் பிரிவிற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் போது அதனை சரி செய்யப்படும் என எதிர்பார்க்கின்றோம்.	கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் உள்ளகக் கணக்காய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
(ஆ) 2019 இன் 22 ஆம் இலக்க தேசிய கண்டுபிடிப்பு நிறுவன சட்டம்			
(i) 3(ஈ) பிரிவு	பெறுபேறுகளை அதிகரித்துக் கொள்வதற்காக	“டொல்பின் டெக் பிச்” நிகழ்ச்சித் திட்டம் தேசிய	சட்டத்தில் குறிப்பிடப்பட்ட

கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் முன் முயற்சியாளர்களைத் தொடர்புபடுத்துதல் நிறுவனத்தின் நோக்கமாக இருந்த போதிலும் மீளாய்வாண்டின் போதும் தொடர்புபடுத்தலுக்காக ஒரு நிகழ்ச்சித் திட்டம் மாத்திரம் நடாத்தப்பட்டிருந்தது.	மட்டத்தில் மாற்றங்கள் நவீன முதலீட்டுடன் முகங்கொடுக்கும் நோக்கில் நடாத்தப்பட்டிருந்தது. அந்த மட்டத்தில் கண்டுபிடிப்பாளர்கள் இலங்கையின் உருவாகி இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவையாக இருந்தமையால் 2024 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற அந்த நிகழ்ச்சித் திட்டத்தில் தேசிய ரீதியில் மிகவும் முக்கியம் வாய்ந்த நிகழ்ச்சித் திட்டம் ஆகும். அதற்கு மேலதிகமாக B2P மேடை ஊடாகவும் மேற்கூறப்பட்ட பிரிவின் நோக்கங்களின் பிரகாரம் தொடர்ச்சியாக சேவை வழங்கப்பட்டிருந்தது.	நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக க திட்டமிடுவதற்கும் திட்டமிடப்பட்ட பிரகாரம் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
---	---	--

(ii) 3(ஊ) பிரிவு

ஒரு துடிப்பான தேசிய கண்டுபிடிப்பாளர் சூழல் முறைமை ஒன்றை ஸ்தாபிப்பதற்காக தனியார் துறையில் கண்டு பிடிப்பாளர்களுக்காக உதவி வழங்குதல் மற்றும் வசதிகள் வழங்குதல் திட்டத்தின் நோக்கமாக இருந்த போதிலும் மீளாய்வாண்டின் போது தனியார் துறையின் கண்டுபிடிப்பாளர்களுக்காக உதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.	2024 ஆம் ஆண்டின் போது தனியார் துறையின் கண்டு பிடிப்பாளர்களுக்காக உதவி வழங்குதல் மற்றும் வசதிகளை வழங்கும் நோக்காக டயலொக் கண்டுபிடிப்பாளர் நிகழ்ச்சிகள் இரண்டாம் கட்டத்திற்காக பங்களிப்பு வழங்குதலும், யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் டொய்ஸ் வங்கியுடன் ஒன்றிணைந்து தனியார் துறையின் கண்டுபிடிப்பாளர்களுக்கு உதவி வழங்குவதற்கு ஸ்டாட்-அப் சூழல் முறைமை ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு அதற்கு தேவையான அடிப்படைத் தளம் ஒன்றுக்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.	சட்டத்தில் குறிப்பிடப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக க திட்டமிடுவதற்கும் திட்டமிடப்பட்ட பிரகாரம் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
---	---	---

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 4,490,805 மிகையாக இருந்ததுடன் அதற்கு எதிராக முன்னைய ஆண்டின் பற்றாக்குறை ரூபா 1,347,843 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 5,838,648 அதிகரிப்பு அவதானிக்கப்பட்டது. கட்டிட வாடகை செலவினம் ரூபா 3,549,487 இனாலும், வழங்கல் மற்றும் நுகர்வுகள் ரூபா 6,369,355 இனாலும் அதிகரித்ததுடன் ஒப்பீடு செய்கின்ற போது

திறைசேரி மானியப் பெறுவனவுகள் பிரதானமாக தாக்கமளித்திருந்தது.

ரூபா 17,960,360 இனால் அதிகரித்தமை இந்த அதிகரிப்பிற்கு

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட வருடாந்த பொருள் மெய்மையாய்வின் போது நிறுவனத்தில் காணப்பட்ட 19 கணனிகள் பயன்பாட்டிற்கு எடுக்க முடியாததாக இனங்காணப்பட்டிருந்ததுடன் 07 கணனிகள் பழுதுபார்த்து பயன்படுத்தக் கூடியதாக இருந்த போதும் 2023 ஆம் ஆண்டில் இருந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை. 04 மடி கணனிகள் செயலிழந்து காணப்பட்டதுடன் மீளாய்வாண்டில் 10 மடி கணனிகள் ரூபா 4,820,300 தொகையில் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் நிறுவனத்தின் பதவியணியினரைக் கவனத்தில் கொள்ளும் போது 08 கணனிகள் மிகையாகக் காணப்படுகின்றமையால் செலவினங்களை செய்யும் போது நிறுவனத்தின் தேவை உரிய பிரகாரம் எதிர்வு கூறாமல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.	உத்தியோகத்தர்களின் கடமைத் தன்மையின் பிரகாரம் அவர்களுக்கு மடி கணனிகள் அல்லாமல் மேசைக் கணனிகளும் வழங்குதல் தேவையாக இருந்ததுடன் 2024 ஆம் ஆண்டின் போது அவர்கள் பயன்படுத்துகின்ற கணனிகள் 11 வருடங்களுக்கு மேற்பட்டகாலம் பழையதாக இருந்தமையால் அவர்களின் கடமை நடவடிக்கைகளுக்காக மிகவும் செயற்திறனின்மை காணப்பட்டதால் 10 மடி கணனிகள் கொள்வனவு செய்ய வேண்டி ஏற்பட்டிருந்தது. எனினும் ஆண்டில் புதிதாக 05 ஆட்சேர்ப்புக்கள் மேற்கொள்ளப்பட்டமையால் பழுதுபார்த்து பயன்படுத்துவதற்கு காணப்பட்ட 07 கணனிகளில் 04 கணனிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. மிகுதி 03 கணனிகளும், 04 மேசைக் கணனிகளும் தொட்பான வசதிகள் பெறுகின்ற தனியார் துறையின் கண்டுபிடிப்பாளர்களுக்கு நிறுவன சூழலில் பயன்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் நிறுவனத்தில் கணனி மிகை காணப்படவில்லை.	சொத்துக்களைக் கொள்வனவு செய்யும் போது நிறுவனத்தின் தேவைகளை சரியான பிரகாரம் எதிர்வு கூறி கொள்வனவு மேற்கொள்ளப்படல் வேண்டும்.
(ஆ) 05 வருட தகவல்களை உள்ளடக்கி 2024 ஆம் ஆண்டில் தேசிய கண்டுபிடிப்பாளர் அறிக்கை ஒன்று தயாரித்து 200 பிரதிகள் அச்சிடுவதற்கு ரூபா 2,266,200 செலவிடப்பட்டிருந்தது. கணக்காய்வுத் திகதியான 2025 மார்ச் 18 ஆந் திகதி வரையில்	தேசிய கண்டுபிடிப்பாளர் அறிக்கை வருடாந்தம் வெளியிடுதல் 2019 இன் 22 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் நிறுவனத்திற்கு கையளிக்கப்பட்டுள் பொறுப்பாக இருந்ததுடன் அந்த அறிக்கை பிரசுரிக்கப்படுகின்ற முதலாவது	தேவையினை சரியாக பிரகாரம் இனங்கண்டு இவ்வாறான அறிக்கை அச்சிடல் வேண்டும். மிகுதிப் பிரதிகளை பயனுள்ளதாக

ரூபா 895,070 பெறுமதியான அச்சிடப்பட்ட 79 பிரதிகள் பகிர்ந்தளிக்கப்படாமல் காணப்பட்டதுடன் ரூபா 10,000 வீதம் வெளித்தரப்பினருக்கு விற்பனை செய்வதற்கு எதிர் பார்க்கப்பட்ட 23 பிரதிகளில் 04 பிரதிகள் மாத்திரம் விற்பனை செய்யப்பட்டிருந்தது.	தடவையாக இருந்தமையால் இதுவரை பகிரங்க படுத்தப்படாது இருந்ததுடன் அதாவது நாட்டில் பொருளாதாரத்திற்கு நேரடியாகப் பங்களிப்பு வழங்குகின்ற, கடந்த ஆண்டு மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் வெற்றிகரமான வணிக ரீதியான விடயங்களில் 107 கண்டுபிடிப்புக்கள் உள்ளடக்கப்பட்டு 2024 இன் தேசிய கண்டுபிடிப்பாளர் அறிக்கையின் பிரதிகள் வழங்க வேண்டியவர்களுக்கு வழங்கியதன் பின்னர் எஞ்சியுள்ள 23 பிரதிகள் ஒன்று ரூபா 10,000 வீதம் விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.	பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
--	---	--

(இ) இணைய தளத்தின் பாதுகாப்பு தொடர்பாக மதிப்பீடு ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை கணனி அவசர நிறுவனத்துடன் (CERT) இணக்கப்பாடு ஒன்று ஏற்படுத்தப்பட்டதுடன் அதில் ரூபா 248,000 தொகையில் 14 வேலை நாட்களில் வழங்குவதற்கு இணங்கப்பட்டிருந்தது. ஆரம்ப கொடுப்பனவு 50 சதவீதம் ஆக ரூபா 124,000 தொகை 2024 யூன் 23 ஆந் திகதி செலுத்தப்பட்டிருந்த போதிலும் மதிப்பீட்டிற்குரிய சான்றிதழ் 2025 மார்ச் 30 ஆம் திகதி வரையிலும் நிறுவனத்திற்கு கிடைத்திருக்கவில்லை.	இலங்கை கணனி அவசர பதிலளித்தல் நிறுவனத்திற்கு உரிய தொகையில் 50 சதவீதம் 2024 யூன் 23 ஆந் திகதி செலுத்தப்பட்டிருந்தது. மிகுதித் தொகை செலுத்துவதற்கு மதிப்பீட்டிற்குரிய சான்றிதழ் கிடைத்த பின்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் இணைய தளம் மீண்டும் திருத்தப்பட்டதன் பின்னர் உரிய மதிப்பீட்டை பூர்த்தி செய்வதற்கு நிறுவனம் இணங்கியிருந்தது. எவ்வாறாயினும் அந்த சான்றிதழ் நிறுவனத்திற்கு கிடைத்த பின்னர் மிகுதி தொகை செலுத்துவதற்கு எதிர் பார்க்கப்பட்டுள்ளது.	குறித்துரைத்த திகதியில் சரியாக மதிப்பீட்டு சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
--	--	--

3.2 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்தவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
டிஜிட்டல் சுற்றாடலொன்றில் கண்டுபிடிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கைத்தொழிலாளர்களின் இடையூறு இன்றி இணைணப்பை	இந்த மெய்நிகர் மேடைக்கு 2023 முதல் 2024 திசெம்பர் வரை எந்த ஒரு முதலீட்டாளரும் பதிவு	எதிர்காலத்தில் இந்த மெய்நிகர் மேடையை சரியாகவும் ஆக்கபூர்வமானதாகவும்

ஏற்படுத்தும் ஒத்துழைப்புக்களில் மாற்றங்களை ஏற்படுத்தி நவீன (B2P Plat Form) மெய்நிகர் மேடை ரூபா 555,890 செலவில் 2023 ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டிருந்த போதிலும் இந்த மெய்நிகர் மேடையில் 2023 முதல் 2024 திசம்பர் வரை எந்த ஒரு முதலீட்டாளரும் பதிவு செய்திருக்கவில்லை. 2024 ஆம் ஆண்டின் போது 27 ஆராய்ச்சிகள் மாத்திரம் அதில் காட்சிப்படுத்தப்பட்டதுடன் மெய்நிகர் மேடை தொடர்பாக கண்டுபிடிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கைத்தொழிலாளர்களுக்கு இடையே போதியளவான விழிப்புணர்வு வழங்கப்படாமையின் காரணமாக மேடையின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு முடியாதிருந்தது.

செய்யாதிருந்தமையும் இந்த வசதிகள் தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கைத்தொழிலாளர்களுக்கு இடையே போதியளவாக அறிவித்தல் வழங்கப்படாது இருந்தமையால் நிறுவனத்திற்கு மேடை மூலம் எதிர்பார்க்கப்படுகின்ற நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு முடியாதிருந்ததை ஏற்றுக் கொள்கின்றோம்.

பயன்படுத்தி நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு திட்டங்கள் தயாரித்து நடவடிக்கை எடுப்பதுடன் நிறுவனம் சார் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக திட்டங்களுடன் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.3 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

பிரதான கண்டுபிடிப்பு உத்தியோகத்தர் பதவியில் பதிற்கடமைக்காக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தரின் கடமைக் காலம் 2024 நவம்பர் 30 ஆந் திகதி முடிவடைந்திருந்த போதிலும் அத்திகதியில் இருந்து கடமைகளை நிறைவேற்றுவதற்காக அங்கீகாரம் அத்திகதியின் பின்னர் கடமைகளை நிறைவேற்றுவதற்கு அங்கீகாரம் கிடைத்திருக்க வில்லை. ஊழியர் பதவியணியினரில் சாரதி பதவிக்காக முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அங்கீகாரமும் கிடைத்திருக்கவில்லை.

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

பிரதான கண்டுபிடிப்பாளர் உத்தியோகத்தர் பதவியின் பதிற் கடமைக்காக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தரின் கடமை 2024 திசம்பர் 01 ஆந் திகதியில் முடிவடைந்தமையால் அவருக்கு 2025 நவம்பர் 30 வரை நிறைவேற்றுவதற்காக நிர்வாக சபை அங்கீகாரம் உரித்தாகியிருந்தது. சாரதிப் பதவிக்காக முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அங்கீகாரம் கிடைக்காதிருந்தமையை ஏற்றுக் கொள்கின்றோம்.

பரிந்துரைகள்

குறித்துரைத்த பிரகாரம் பதவிகளை அங்கீகரித்து வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். பதிற் கடமை நியமங்களுக்கு பதிலாக நிரந்த உத்தியோகத்தரை நியமிக்கவும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4. கணக்களிப் பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 வருடாந்த செயல்நடவடிக்கைத் திட்டம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்தவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
செயல் நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் செயற்திறனான தொடர்பினை ஏற்படுத்துவதற்காக டிஜிட்டல் மேடை அபிவிருத்தி (செயற்திட்டம் 2) இற்காக ரூபா 03 மில்லியன் மதிப்பீடு செய்யப்பட்டிருந்த போதும் 2024 ஆம் ஆண்டின் போது அந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை.	SOLVE Sri Lanka பெயரில் டிஜிட்டல் மேடையை கட்டியெழுப்பல் (செயற்திட்டம் 2) இற்காக ரூபா 03 மில்லியன் மதிப்பீடு செய்யப்பட்டிருந்த போதிலும் 2024 ஆம் ஆண்டின் போது அந்த நடவடிக்கைகளை பூர்த்தி செய்வதற்கு முடியாதிருந்தது.	நடைமுறை ரீதியான நிலைமையினைக் கவனத்தில் கொண்டு திட்டங்கள் தயாரிக்க வேண்டியிருந்துடன் தயாரிக்கப்பட்ட திட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4.2 பாதிட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்தவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
நிறுவனத்தின் மீளாய்வாண்டின் பாதிடு செய்யப்பட்ட செலவினங்களில் 12 விடயங்களில் சேமிப்பு 54 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையிலான வீச்சில் காணப்பட்டதுடன் 05 செலவின விடயங்களுக்காக மதிப்பீடு செய்யப்பட்ட தொகையில் எந்த ஒரு செலவினமும் செய்யப்பட்டிருக்கவில்லை.	2024 ஆம் ஆண்டில் பெறுகை மற்றும் ஏனைய அலுவலக நடவடிக்கைகளை செயற்திறனாக நிறைவேற்ற தவறியிருந்ததுடன் ஊழியர் ஆட்சேர்ப்பு மற்றும் கணக்காளர் ஒருவர் இல்லாமைமையின் காரணமாக அநேகமான பணிகளை நிறைவேற்றுவதற்கு முடியாதிருந்தது.	நடைமுறை ரீதியான நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு திட்டங்கள் தயாரிக்க வேண்டியிருந்ததுடன் தயாரிக்கப்பட்ட திட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.